

# வைத்திய சந்திரிகா.

ஓர் உயர்தர தமிழ் மாதப்பத்திரிகை.  
மிருந்து ஆங்கிலமாகம் முதலிலாரந்தில் வேளிவரும்

Vol. 6

June 1944

No. 6

விஷய துறிகை. பக்கம்

யோகரத்னாகரம் 151-160

அன்னபானங்களின் உபயோகம்

Dr. T. S. சுசுவரம்யர் அவர்கள் L. I. M. 1-8

சந்தாவிநிதம்.

விளம்பர விநிதம்.

வருஷ சந்தா:	மாதம் 1-க்கு பக்கம் 1-க்கு ரூ 8
ஊன் நாட்டுக்கு ரூ. 2	" " ½-க்கு ரூ 4
வெளிநாட்டுக்கு ரூ. 3	" " ¼-க்கு ரூ. 2

கிடைக்குமிடம்:-

Pandit, S. NARAYANA IYENGAR.

Editor and Publisher.

No. 2, Police Station West Lane, Madura.

காவிரைட்]

[விலை 0-3-0

கடேஸ்வர் பிள், மதுரை-44.

ஸஹஸ்ரயோகம்—மலையானதேசத்தில் பிரசித்தமான ஓர் வட மொழி வைத்துறவின் மொழிபெயர்ப்பு, இதில் கஷரய முறைகள் 184, கிருத முறைகள் 70, தைலமுறைகள் 85, சூரணமுறைகள் 89, லேகை முறைகள் 20, குளிகை முறைகள் 73, ஜன்னி மருந்துகள் 75, கண்ணேய் மருந்துகள் 92, காதுநோய் மருந்துகள் 3, மூக்குநோய் மருந்துகள் 6, முகரோக மருந்துகள் 3. தொண்டை நோய் மருந்துகள் 6, உள்வாய் ரோகமருந்துகள் 5, பலவகைப்பட்ட மருந்துகள் 153, ஆக இவ்விதம் 867 மருந்துகள் அடங்கியிருக்கின்றன. மொழிபெயர்த்தவருடைய விசேஷ குறிப்புகளும் அடங்கியுள்ளன. விலை கூப்பி 1-க்கு ரூ 1,

ஒளாஷதசாரம்—மூக்கியமான 41 ரோகங்களுக்கு ரோகவாரியாகப்பல முக்கிய மருந்துகள் எழுதப்பட்டுள்ளன. இதில் 234 மருந்துகள் அடங்கியிருக்கின்றன.

இதின் விலை காடி 1-க்கு ரூ 0—12—0. தபால் சிலவு தனி

குறிப்பு—தக்காலம் வைத்தியசந்திரிகைக்கு ஆரைவது வருஷம் நடக்கின்றது. பழைய வருஷத்து சந்திரிகைகள் கிடைக்கும். வருஷ சந்தா ஞாபாய் இரண்டுதான் பழைய சஞ்சிகைகளின் விலையாகும். தபால் சிலவு வேறு, பழைய காயிகளை வாங்குவதில் ஸஹஸ்ரயோகம், ஒளாஷதசாரம், சஷ்யரோகமும் அதன் சிகித்சையும், சித்தர் முறை, கர்யகல்பம், பலவகை. ஆக ஆறு புக்தகங்களும் அவற்றுள் அடங்கியிருக்கும். முன் சொன்ன இரண்டு புக்தகங்களைத்தனியாக மற்றவைகள் தனித்து கிடைக்கமாட்டாது.

பத்திராதிபர்.

குறிப்பு—இதன் விவரங்களை மயது நூற்று முறையில் பார்க்கவேண்டும், இந்த இரண்டு முறைகளில் எந்த முறையையும் செய்யலாம் குற்றமிருக்காது, கொள் ஷாயத்தில் ஆறுதடவை ஜடுடமிட்டால் நல்ல சின்தாரமாகும். இதன் குணமாக கசப்பும் மதுரமுமானது பிரமேகம், மூலம், கூஷம், குஷ்டம், இவைகளைப்போக்கும், கபசித் தங்கள் போம், குளிர்ச்சியானது யோகவாஹி (யோகவாஹி என்பது ஓர் பரிபாஷைச்சொல், தன் குணத்தை யிமிக்காமல் வேறு மருந்து களில் சேரும்பொழுது அதன் குணங்களை விரிவுபடுத்துவது யோக வாஹியாகும்.) ரசாயனகுணமுள்ளது, மாக்ஷிகம் என்பது வெள்ளிநிறமாகவும் இருக்கும், இதைச் சுத்திசெய்து புடமிட்டு உபயோகிக்க மிகுந்த குணம் கொடுக்கும், பிரமேஹம், குஷம். கிருமியிக்கம், பாண்டு, எரித்சல், அப்ஸ்மாரம், கல்லடைப்பு, மஞ்சாக்னி, பல ஹானி, ரக்கஷட்டத்தடை, இன்னும் பல ரோகங்கள், இவைகளைப்போக்கும், சுத்தம் செய்யாமல் உபயோகித்தால் கண்டமாலே, யிரண்கள், இவைகளைச்செய்யும், மாக்ஷிகம் சகல ரோகங்களையும் போக்கும், ரசத்திற்கு முக்கியமான வஸ்து பிராணன் போன்றது, மிகவும் தாதுபுஷ்டியைச்செய்யும், ஒன்றுசேராத இரண்டு லேரஹங்களைச்சேர்க்கும், மிகவும் குணமுள்ளது, ராயனங்களுள் சிரேஷ்டமானது. வெள்ளிமாக்ஷிகம்—பார்வைக்கு வெங்கலம்போன்றும், உரைகல்லில் உரைத்தால் வெள்ளிப்போலவும் கண்டதும், பளபளப் பாகவும் வெளுப்பாகவும், உள்ளது சிரேஷ்டமானது, வெள்ளிமாக்ஷித்திலும் சுவர்ணமாக்ஷிகத்தில் போலவே தோழங்கள் உண்டு, ஆகவே அத்தோழங்கள் விலக இனி சுத்த சொல்லப்படுகின்றது. சுத்தி-சுவர்ணமாக்ஷிகம்போலவே இதை யும் சுத்திசெய்துகொள்ள வேண்டும். மாரணம்— சுவர்ணமாக்ஷிகம்போலே இதையும் மாரணம் செய்யவும். குணங்கள்-சுவர்ணமாக்ஷிகத்தின் குணங்களே இதற்குமுன்னி. ஆனால் இதில் அக்குணங்கள் குறைக்க அளவில் இருக்கும். இனி தாளகம்சொல்லப்படுகின்றது, அசுத்தமானதயளகம் ஆயுளைப்போக்கும், கபம், வாடு, பிரமேஹம், இவைகளைச்செய்யும், சரிவளிச்சல்கொப்பளம் ஆனால் துப்பனி, தீஞ்சுருங்குதல் ஆகியஇவைகளையும் செய்யும், சூத்திரதாங்கத்தைப்பிழப்புணால்போல ரொறுக்க

അംഗത്വം ദിവസുപ്പുഖം തിരത്തില്ല കാട്ടിയിൽ പേര്ടവുമുണ്ട്. ഓർമ്മയും അല്ലതു നാൻകുമൺഡോമ് ടോലായന്തിരത്തിൽ എറിത്തുപ്പിരുക്കുന്ന മുന്നൈയേ പ്രസന്നിക്കാധിപരശമുണ്ട്, എൻബി, എൻജീൻ, തിനിപിൽക്കഴായും; സണ്റനുമ്പുനീർ, ആകിയ ഇവൈക്കണിലും തനിത്തനിപേരു നാൻകുമൺ ടോലായന്തിരമാരക് എറിക്കഷ്യസ്ത്തിയാകും. കുറിപ്പു—“ടോലായന്തിരം” “ഞൻപത്താപരിപാലിക്കൊബ്ലു” അതാവും ഓർമ്മാം മഞ്ചട്ടിയിൽ മുക്കാലംഗാകമും തിരവത്തുവിട്ടു ചട്ടിയിൽ നടുവിലും ഓർക്കുചക്കിഞ്ചുപ്പ പേര്ടുപ്പിരുക്കുന്നു. കുത്തിച്ചെസ്യവേൺഡിയാ—മരുന്നതു ഓർമ്മാം തിരത്തിലും കട്ടിച്ചുമുട്ടുന്നു. പിരുക്കു അംഗത്വം അംഗത്കുചക്കിയിൽ നടുവിലും കട്ടിച്ചുമുട്ടുന്നു. തിരവത്തിലും മുമ്പുകുമ്പഴുക്ക് തൊക്കക്കിടവേണ്ടുമെന്നും. ഇതു ടോലായന്തിരമാരകും, ഇങ്കു ചൊല്ലപ്പെട്ട കുത്തിക്കാനും നല്ലഭാംജീനയിലും ടോലായന്തിരമാകക്കട്ടി എറിത്താബ്ലു എണ്ണിനൈയിലും നെറുപ്പുപ്പരഹ്നിൽ തുനിബൈന്തനു താണകമുള്ളുവുതു മുവക്കിയൂരുകും, തനി നല്ലഭാംജീനയിലും ടോലായന്തിരമാകക്കട്ടി എറിത്താബ്ലു എണ്ണിനൈയിലും നെറുപ്പുപ്പരഹ്നിൽ തുനിബൈന്തനു താണകമുള്ളുവുതു മുവക്കിയൂരുകും, തനി നല്ലഭാംജീനയിലും ടോലായന്തിരമാകക്കട്ടി എറിത്താബ്ലു എണ്ണിനൈയിലും ഉറുകി വിയർത്തുമാകും. ആകുമേം മന്ത്ര തിരവംകണ്ണതാവുതു ഒന്നുന്നുടന്നു നല്ലഭാംജീനയൈക്കേരുത്തു. അതിലും കുത്തിച്ചെസ്യവേണ്ടുമെന്നും, അടുപ്പിലും മന്ത്രാക്കന്നിയാകും ചെസ്യവേണ്ടുമെന്നും, അല്ലതു അഞ്ചപാമില്ലാതാവരകൾ നല്ലഭാംജീനകും കുത്തിന്നൈ ഒരുക്കുവെന്തു—സൗഖ്യം താരാകത്തു തേജാവയാനവല്ലോവും എന്തുനു കലവക്കതിലിട്ടും ദിവസിലേക്ക് ശാരാജ്ഞത്തു കഴായത്തിലും ഒന്നുന്നാണ് അതാവുതു. 24. മണിനേരാമം അക്കാദ്ധത്തു ഒരേ. അടൈയാരകത്തട്ടിക്കാധിവൈക്കവുമുണ്ട്, ഓർക്കട്ടിയിൽ പൂരിയിരാളും ദിവസിനൈക്കാരാജ്ഞത്തിൽ ശാമപാലിപ്പോട്ടു അമുക്കും അതണ്ണടുവിലും ഏതു അടൈയാരകാഡിവൈത്തു കാട്ടി നിന്റെയും, ദിവസിനൈക്കാരാജ്ഞത്തിൽ ശാമപാലിപ്പോട്ടു കാട്ടിവാനും മുളിച്ചു ചീലൈമണിക്കെപ്പെട്ടു. കാധിവൈത്തു അടുപ്പേമുഖം മുക്കിയാകും എന്തുനാം എറിത്തു ആഹവിട്ടു എടുക്കവുമുണ്ട്, പഞ്ചമാകുമുണ്ട്, കുമ്മരമണിയിന്തു. തേണു മുതലിയ അഞ്ചാഞ്ചകൾിലും ഭാാൻ കാക്കാം രോക്കങ്കളുമുണ്ട് പോമുണ്ട്. കുറിപ്പു—കത്തേഴു മരുന്തുകൾിലും താണകമുണ്ടുന്നതാണു കിന്നടക്കിന്നുണ്ടു. ഇതുകുച്ചം ചുമ്മാനം മരുന്തു വേരു ഒന്നുന്നു കിന്നടക്കാം കൈ നമേം തീർമാനം, .. താണകാക്കാത്തു കുച്ചം പുതുപാശക തുപ്പേയാകിപ്പെട്ടുണ്ടിലും

குணம் கானுவதில்லை. அதோடு தூர்குணமும் மிகுந்துள்ளது. ஆகவே அதைப்பஸ்மம் செய்து உபயோகிப்பதில் மிகுந்தகுணம் கானுகின்றது. தூர்குணம் சற்று இருந்தபோதிலும் குற்றமிகுப்பதில்லை. தனிரயஸ்மம் செய்தபிறகு இரண்டுமாதங்கள் அப்படியே தானிப்புடம் வைத்திருந்து உபயோகித்தால் தூர்குணமே யிருப்பதில்லை. இந்த ஸஸ்மமுறை சிகவுந் தயாந்தது. பாவப்பிரகாசம் என்ற நாலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதையே மின்வந்தவர்களும் மின்பற்றியுள்ளார்கள். பல்சிதமாக பஸ்மங்கள் இருந்தபோதிலும் இம்முறை மிகவும் ஒப்புயர்வற்றது. இதில் தூர்குணமே யிருப்பதில்லை; வெள்ளோச்சாரணீதி “கிடக்காவிட்டால் கிப்புச் சாரணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.” கெரடி முதலியவைகளுடன் கொண்டு வந்து அதைக்கெருந்தி சாம்பல் செய்யவேண்டும். “அந்தச்சாம்பல் இவளிப்பு சிறமாக இருக்காது: அதைத் தாள்க் குடைக்குவற்ற அளவுள்ள ஓர் மண்சட்டியில் பாதிச்சட்டி ப்ரபாி அதன் நடுவில் தாள்க் குடையை வைக்கவேண்டும். தாள்க் குடைக்கு மேல்சட்டி நிறைப் பறுப்பியும் சீடி சாம்பலிப் போடவேண்டும்;” தாளகத்தை அடையாக்கத்தட்டாவிட்டாலும் பக்துபோல் உரண்டுயாகவர்க்கவேக்கலாம். மஞ்சாக்னி, மத்யமாக்னி, காடாக்னி, என்ற முறைப் படி ஐந்துநாள் கைவிடாமல் வரிக்கவேண்டும். ஆறினமிற்கு பார்த்தால் சட்டியின்மேல் சாம்பலில் பெரிய மணல்போல் தாளகசத்துக்கள் தங்கியிருக்கும்; அவைகளை எடுத்து ஓர் முறைக்கில் போட்டுப் புடைத்தால் சாம்பல் விலகி சத்துமாத்திரம் தனித்துநிற்கும்; அதை எடுத்துக்கொள்ளவும். மிறகு சாம்பலை மெதுவாக விலக்கி உள்ளே யிருக்கும் தாள்க் குடையை எடுக்கவேண்டும். தாளகம் அடை பூக்கிருக்கும், ஓக்கிரைத்தயாக எடுக்கவிட்டால் அடை கலைந்து சாம்பலோடு விலாகம் சேர்த்துவிடும். ஆகவே ஆழக்காமல் மெதுவாக எடுத்து வாய்கள் ஜதி சாம்பலை விலக்கவேண்டும், கொஞ்சம் சாம்பல் கலந்துவிட்டால் தேரஷ்மில்லை, அதையும் மூன்வைத்திருக்கும் சத்துக்களையும் சேர்த்துக் கல்வத்திலிட்டு அரைக்குப் பொடியர்க்கை வள்திரகாயம் செய்துகொள்ளவும். இனி தாளகத்தின் குணம் சொல்லப்படுகிறது—காரம், பசையுள்ளது, துவர்ப்புள்ளது, உண்ணம், விழுறும், அரிப்பு, குஷ்டம், ரக்தவாதம், தித்தநோய், கப

நேய், புண்டன், இவைகளைப்போக்கும். குட்டம், மரணம், ஜூரா முதலிபவைகளைப்போக்கும், ஆயுள்விருத்தி, சாந்தி, வீரியம் இவைகளை அதிகப்படுத்தும். மனேசிலை—இனி மனேசிலை சொல்லப்படுகின்றது—சத்தியில்லாத மனேசிலை பலத்தைக்கெடுக்கும், மலபந்தம், முத்திரரோகங்கள், கல்லடைப்பு, ஆயை இவைகளைச் செய்யும் மனேசிலை சத்தி—தோலாயந்திரத்தில் மனேசிலையை மூன்றாளர் வெள்ளாட்டு மூத்திரத்தில் ஏரித்து, வெள்ளாட்டு மூத்திரத்தில் ஏழுதடவை பாவனைசெய்யும், சத்தியாகும். வேறு மூறை சத்தி—அந்திக்கோர ரசத்தில் ஏழு தடவை பாவனைசெய்யச் சத்தி யாகும். அல்லது இஞ்சி ரஸத்தில் ஏழுதடவை பாவனைசெய்யச்சத்தி யாகும். மனேசிலையின் குணங்கள்—குருவாளரு, நிறத்தைக் கொடுக்கும், வியாழி, உஷ்ணம், லேகின் அதாவது சரணமீம் குணமுள்ளது, காரமானது, கசப்பானது, பிசையுள்ளது, விஷம், சுவாஸம், காசம், பூதங்கள் பிடை, வாதர், ரக்டீநாய் இவைகளைப்போக்கும். குறிப்பு—மனேசிலையும் தாளகமும் ஒரு இனமென்றாம், அனோகமாகத் தாளகத்திற்கு அடுத்தபடியாகப் பலனோய்களில் இது சேருகின்றது. தாளகத்தைப்போலவே இதையும் சத்திசெய்து பச்சையாகப் பலகூட்டுமருந்துகளில் சேர்க்கின்றனர். தாளகம் போல இது தர்குணம் செய்வதில்லை, தாளகமும் மனேசிலையும் சேரும் கூட்டுமருந்துகளில் பச்சையாகச் சேர்ப்பதைக்காட்டிலும் பன்மம் செய்து சேர்ப்பது நல்லது, தமிழ்நால்களில் தாளகமும் மனேசிலையும் சேர்க்க பல கூட்டு மருந்துகள் ஏரிப்பு மூறையில் தயாரிக்கும்படி கூறப்பட்டுள்ளன. ஆனால் இவ்வித கூட்டு மருந்துகளில் தாளகம் மனேசிலை நல்ல குணத்தைக் கொடுப்பதில்லை, தாளகத்திற்கு முன் சொன்ன மூறைப்படி பன்மம் தயாரிப்பதுபோல மனேசிலையையும் பன்மம் செய்யலாம். இவ்விதம் நால்களில் சொல்லப்படாவிட்டாலும் உபதேச மூறைப்படி இவ்விதம் தயாரித்து உபயோகித்துவருவதில் குணம் என்றாக திருக்கிறது. ஸ்ரோதோஞ்ஜனம்—இனி அஞ்சனங்கள் சொல்லப்படுகிறது. அஞ்ஜனங்கள் இருஷிதமாகும், ஒன்று கருப்பு நிறமுள்ளது இதை நீலாஞ்ஜனமென்பர் மற்றொன்று வெளுப்பு நிறமுள்ளது

இவைகளின் சுத்தி—திரிபலைக்வாயத்தில் தோலாயந்திரமாகக் கட்டி 12 மணி எரிக்க இரண்டும் சுத்தியாகும். குறிப்பு—நமது கடைகளில் கருப்பு அஞ்சனக்கல் காலபமாகக் கிடைக்கும் இதை “ஸார்மா” என அழைக்கின்றனர். வெளுப்புக்கல் வடதேசங்களில் கிடைக்கின்றது. இது கண்ணேய்களுக்கு கண்களில் போட மிகவும் உபயோகமாகின்றது. வேறு விசேஷத்துறை உபயோகம் நூல்களில் காணப்படவில்லை. இவற்றின் குணம்—மலபந்தம் செய்யும், மதுரமானது, கண்களுக்கு நல்லது, கபசித்தஹரம், விக்கல், காயம் ரக்தநோய், இவைகளைப்போக்கும், குளிரச்சியானது, இனி துத்தம்—சொல்லப்படுகிறது. மயில் துத்தத்தின் சுத்தி—ழுனை, காடை, இவைகளின் மலத்துடன் சேர்த்து துத்தத்தின் எடைக்குப்பத்தில் ஒரு பங்கு வெங்காரமும் சேர்த்து இரண்டு ஏருஷில் புடிடவும். பிறகு தயிர், தேன், இவைகளால் அரைத்து மூன்போல வகுபட மிடவும். துத்தம் சுத்தியாகும். வேறு சுத்தி—துத்தத்திற்குச் சமயிடை ழுனைமலம், துத்தத்தின் எடைக்கு நாண்கில் ஒரு பங்கு வெங்காரம் இவைகளைச்சேர்த்து தேன்விட்டவரத்து வகுபடமிடவும். துத்தம் சுத்தியாகும்.

இவ்விதம் மூன்றுபுடமிட வாங்கிபேசி முதலிய தூர்குணங்கள் போம். மயிலதுத்தத்தன் குணம்—காரமாமானது, உப்புள்ளது, துவர்ப்பானது, விசதகுணமுள்ளது, வகுவானது, லேகனம் மலத்தைப்போக்கும், கண்களுக்கு நல்லது, அரிப்பு, கிருமினியம் இவைகளைப்போக்கும், கபம், ரக்தஷித்தம், குஷ்டம், பிரமேஹம், மேதள்ளால் வரும்ரோகம், இவைகளைப்பாக்கும். கர்பரம்—குறிப்பு—கர்பரம் என்பதே ரஸகம் எனப்படும். இதை ஆங்கிலக் கில் Zinc sulphate என்கின்றனர். ஆனால் வடதேசத்திலிருந்து வரும் ரஸகம் என்பது ஓர் கல்வினத்தைச்சேர்ந்ததாகக் காணப்படுகிறது. தனிர நமது கடைகளில் கிடைக்கும் பால்துத்தம் எனபதும் Zinc sulphate எனபதும் ஒன்றுக்கக் காணப்படுகிறது. வைத்ய சிந்தாமணி என்ற வடமொழி நூலில் ரஸகம், கூஷரதுத்தம், என்று தனித்தனியாக இரண்டு சரக்குகள் சொல்லப்பட்டிருக்கின்

രണ. ആശും സില നൂൽകൾിൽ “രണകോ ജിഃതാത് ജാതഃ” എന്റു ചൊല്ലപ്പട്ടിരുക്കിണ്റതു. അതാവതു രണകമുണ്പതു ജിഃതാമുണ്റു ഉണ്ടാകിണ്റതു എന്പതു അവ്വശഞ്ചതിം പൊന്തും. “ജിഃതാമുണ്ടാകിണ്റതു ഉണ്ടാകിരുതു എന്നും. ആകവേ രണകമുണ്പതു താത്തനാകത്തിഖിരുന്തു ഉണ്ടാകിരുതു എന്നും. വചനത്താൽ കവവിത്താലും രണകമുണ്പതു Zinc sulphate എന്നും മതമുണ്ടാകിരുത്തമാകിരുതു. ഇതെല്ലാം കാസി തിരികെടുത്തു യുണിവർഷിറ്റിലെ മുതലിലെ ഇടക്കൻ ആധിക്യവേദം വൈക്കിയർകൾ രണകത്തെ Zinc sulphate എന്നേരെ നിന്നെന്നും ഉപയോകിക്കിണ്റുണ്ടും, കാസി മീരാമുതലിലെ ഇടക്കൻ രണകമുണ്പതു ഓർക്കുവിന്ത്തും ചേരുന്തു തിരിയമാകക്കരുതപ്പെടുകിരുതു, ആകവേ ഇന്ത ഇരണ്ടുബോൾക്കുകൾിലെ എന്നും ചാരിയെന്നും നിരണ്യിക്കുമ്പിയാമലിരുക്കിരുതു. ഇരണ്ടു ചരക്കുകൾിലുമുള്ള തുണം ഏർക്കുന്നും ഒരു മാത്രിയാകിരുക്കിണ്റതു. ഇതാം സത്കുമാനിക്കുമും തിരികുമും അല്ലതു കോമുക്കിരത്തിലെ ഏഴു നാൾ രണകത്തെ തോലായന്തരിമാകുന്നും എന്നും എടുക്കുക്കുത്തിയാകുമും, ഇതാം കുഞ്ഞമും ശാരമാനതു, ഉപ്പു, തുഡിപ്പു. വാട്ടിയെച്ചെപ്പും, ഇലകുവാങ്ങതു, ലേകനം, മല്ലത്താൽ കുമ്പിക്കുമും, കുറിപ്പിക്കുമും, കുഞ്ഞക്കുന്നും നാലുതു, കപടിക്കുന്നും, വിഷുമും, രക്തനോയിക്കുമും, കുഞ്ഞമും, അരിപ്പു ഇവൈക്കുന്നും, രണകമും ഇനി രണകമുണ്ടും ചൊല്ലപ്പെടുകിരുതു. രണകമുണ്ടും നിരത്തെല്ലാം ഉപ്പു, തുഡിപ്പു. വാട്ടിയെച്ചെപ്പും, ഇലകുവാങ്ങതു, ലേകനം, മല്ലത്താൽ കുമ്പിക്കുമും, കുറിപ്പിക്കുമും, കുഞ്ഞക്കുന്നും, നാലുതു, കപടിക്കുന്നും, വിഷുമും, രക്തനോയിക്കുമും, കുഞ്ഞമും, അരിപ്പു ഇവൈക്കുന്നും, രണകമും ഇനി രണകമുണ്ടും ചൊല്ലപ്പെടുകിരുതു. വെളുപ്പു നിരത്തെല്ലാം പ്രിരാമനാണും, കികപ്പു നിരത്തെല്ലാം കുറിപ്പിക്കുന്നും, മനുഷ്യൻ നിരമുണ്ടും, കരുപ്പു നിരമുണ്ടും, കുടഞ്ഞാണും, ചൊല്ലുകുണ്ടും. കല്പമുഹരാപിലെ പ്രിരാമനാണും, കുറിക്കുപിലെ കുറിപ്പിയൻും, രണവാതത്തിലെ അതാവതു താങ്കമുണ്ടും ചെപ്പുകുണ്ടും, മർത്തമരുന്തു മുന്നൊരുക്കുന്നും കുത്തിരാനുമുണ്ടും ഉപയോകപ്പെടുകിണ്റുണ്ടും, രണത്തിന്നും ലക്ഷ്യജ്ഞാം...ഒന്നോ നീല നിരമുണ്ടും വെണിപ്പിലെ പാപാംപ്പുടാനുമുണ്ടും ഉച്ചിക്കുറിയൻപേപാലു പ്രകാശത്തുടാനുമുണ്ടും ഇരുപ്പു ഉത്തമമുണ്ടും. കരുപ്പു അല്ലതു അഫുക്കു നിരത്തുടാനുമുണ്ടും, മഞ്ചിനും വെളുപ്പുടാനുമുണ്ടും പല നിരങ്കരുന്നും ഇരുക്കുമുണ്ടും രണത്തെ ചീലക്കവേണ്ടും. മരുന്തുകൾിലെ ചേരക്കക്കൂടാതു, രണത്തിനുണ്ടും തോഴിങ്കുന്നും വിലക്കുവത്രന്തരാകക്കുണ്ടും. മുന്നൊരുക്കാൻ മുന്നോരുക്കാണും ചൊല്ലപ്പട്ടിരുക്കിണ്റുണ്ടും. ഇനി അവർത്തരച്ച ചൊല്ലുവോമുണ്ടും.

இபற்கையில் ரசத்திற்கு மூன்று தோல்கள் இருக்கின்றன, அவையாவன—மலம், சிகி, விஷம் என அவைகளுக்குப்பெயர், மலத்தால் மூர்ச்சையும், சிகியால் ஏரிச்சலும், விஷத்தால் மரணமும் சம்பஙிக்கும். வேறு நூல் கூறுவதாவது—மலத்தால் மூர்ச்சையும் சிகியால் ஏரிச்சலும்; விஷத்தால் மரணத்தையும் ரஸம் உண்பிபண்ணும். இப்பொழுது சொன்ன மூன்று தோல்களும் ரசத்திற்கு இபற்கையாக உள்ளன. ஆகவே அவைவில்க ரஸத்திற்குச் சுத்திசொல்லபடுகிறது. ரஸத்தில் ஏழு “கஞ்சகங்கள்” இருக்கின்றன. அவையாவன—நாகம், வங்கம், மலம், சிகி, சாஞ்சல்யம், கிரி, விஷம், ஆகியவை, இந்த ஏழு கஞ்சகங்களும் விலகவேண்டும். இவைகளை விலக்கியே ரஸத்தை மருந்தில் சேர்க்கவேண்டும். கீழே சொன்ன மூன்று தோல்களுடன் அதிகமாக அதாவது நாகம் (கநுவங்கம்) வெள்வங்கம், சாஞ்சல்யம் (இடும்தன்மை) கிரி: என நன்கு தோல்கள் சேர்ந்து மொத்தம் ஏழு தோல்களை ஏழு கஞ்சகங்களை நூல்கள் கூறுகின்றன. இந்த ஏழு தோல்களை விலக்க அதாவது சுத்தி செய்ய அடியில்கண்டபடி செய்யபவேண்டும். (1) கநுவங்கதோலம் விலகங்குக் கூட அதாவது ஒட்டடை என சாமான்யமாக வழங்குவது, ஆட்டுரோமம்பஸ்மம், இவைகளுடன் ரஸத்தைச் சேர்த்து எலுமிச் சம்பழுரஸம் விட்டு ஒரு யாமம் அல்லது மூன்றுமணி அரைக்கவும். (2) வங்கதோலம் விலக—பேய்க்கொம்மட்டிவேர், அழினுசில்வேர், இவைகளுடன் ரசத்தைச் சேர்த்து காடிவிட்டு முன்பொல அரைக்கவும். (3) மலதோலம் விலக—கொன்றை மாலை பாடி பொடியுடன் சேர்த்து ரசத்தை குமரிச்சார் விட்டரக்கவும். (4) கொடி வேலிவேர் பொடியுடன் அரைக்க சிகிதோலம் விலகும் (5) கரு ஜமத்தை ரஸத்துடன் சேர்த்து அரைக்க சாஞ்சல்யம் விலகும் (6) திரிகுபிப்பொடியுடன் சேர்த்து அரைக்க சிரிதோலம் விலகும் (7) திரிபலைப்பொடியுடன் சேர்த்து அரைக்க விஷதோலம் விலகும், குமரி ஒன்றே ஏழு கஞ்சகங்களையும் விலக்கும். குறிப்பு—இந்த ஏழு சுத்தியில் திரவம் சொல்லாத இடங்களில் தனிப்பொடியுடன் சேர்த்து அரைக்கவேண்டும். வேறு முறை சுத்தி—சரக் கொண்ற வேர்ப்பொடியுடன் சேர்த்து அரைக்க மலம்போம்.

കുമാർ എഴു തോഴിന്കൊയുമ് പോക്കുമ്. അധിന്തിവേർപ്പബൊഴി വിഴിത്തെപ്പിബോക്കുമ്. കൊടുവേദിവേർ പൊഴി കിനിതോഴിത്തെപ്പി പോക്കുമ്. ഇപ്പൊമുതു ചൊൻന സത്തികൊത്ത തനിത്തനി ഒവം വൊൻരിലുമ് എഴുക്കുവൈചെയ്യ സത്തിയാകുമ്. വേദനൂല് കൂറാവ താവതു—കുമാറിവേർ, തിരിപകി, തിരികടി, കൊടുവേദിവേർ, ഇവു കൊസ്സമയിടൈ എത്തുപ്പൊഴിചെയ്തു പൊഴിയുടൻ രണ്ടുതെസ് ചേർത്തു എല്ലാമിച്ചമപുര രഞ്ചിട്ടു 24 മൺസി അരൈകക്കശ്ശത്തിയാകുമ്. മുൻഭോൻന സത്തികൾ ചെയ്യുമ്പൊമുതു ഒവംവൈരുത്തുവൈ സത്തിചെയ്യുവുടൻ കുടങ്ങുകി അതാവതു അൺനമുഖത്തുകനുകിയാല് രശത്തെക കുമുൻ എത്തുക്കൊൻഡാവുമ്. സത്തിചെയ്യുമ്പൊല്ലതില് രശമുഖം സത്തി ചാമാൻകളുടൻ കലന്തു പിരിക്കു മുഴിയാവിട്ടാൾ അപ്പൊമുള അതെ ഉലർത്തു ഓർപരിഞ്ചിവിട്ടു മേല്പാജീന മുഴിവായ്ക്കുചീലിമണ്ണചെയ്തു കായ്വൈത്തു അടപ്പേപ്രതി 12 മൺസി ഏരിക്കു രണ്ടു മേല്ചട്ടിയിൽ പതഞ്കിത്തിരുക്കുമ്. എത്തുക്കൊൻഡാവുമ്. കീഴു ചോല്ലപ്പട്ട സത്തികൾില് മൊത്ത കുർണ്ണമാണു രശത്തിന് എടൈയില് 16-ല് ഒരുപങ്കു ഇരുക്കവേണ്ടുമ്. ഇന്നി മാർത്തനമുകളിപ്പ കിലം സമ്പഞ്ചാരംകൾ രണ്ടുത്തിന്റും ചോല്ലപ്പട്ട കിന്നന്ന (1) മാർത്തനമുകളില് മാർത്തനമുകളില് “തപ്തകലുവത്തില്” ചെയ്യവേണ്ടുമ്. മാർത്തനത്തില് പൊഴിയിൽ അണവു ഒരു പലമാകുമ്. അതാവതു ഒരു പലമുകളില് രശത്തിന്റുകു കുന്നുന്തു സമ്പഞ്ചാരം ചെയ്യക്കൂടാതെന്നു മേലേ ചോല്ലപ്പിബോവതാല് അന്തകുന്നുന്തു അണവു രശത്തിന്റുകുത്തക്കവിതമാകപ്പൊഴി ഒരു പലമെണ്ണം ചോല്ലപ്പട്ടിരുക്കിരുതു. ആകവേ രശത്തിന്റുകു ചമയിടൈ പൊഴി എന്നു ഏർപ്പട്ടിക്കിരുതു. തപ്തകലുവമാവതു—പുമിയിൽ കലവുമുക്കു പൊരുന്തുമ്പെട്ടി ഓർക്കുവെട്ടി അതില് വെൺഡാട്ടുപ്പിബുമുക്കു, ഉമീ തീന്തു ഇരണ്ടുമോ അല്ലതു ഒൻറേ പാതികുമീശേർത്തു നെന്തുപ്പുമുട്ടി അതണ്ണ മേലകലുവത്തെവൈത്തുകു കലവുത്തില് കുടി ഏർന്തി അന്തകുട്ടു കലവുത്തില് രശത്തെയുമു അധിയില് ചോല്ലപ്പട്ടുമെ തിരിവിയങ്കരിഞ്ഞ പൊഴിയായുമു ചേർത്തു മുൻമുച്ചൻ അഞ്ചുപ്പതു മാർത്തനസമ്പഞ്ചാരം. ദേം തിരിവിയങ്കളാവണ—തിരികടി, തിരിപകി, പമുപാകലുകു, കണ്ടാങ്കത്തിരി, മുൻഡി, ആകയവൈകൾ. (2) ഇന്നി മുർക്കണമുകളില് സമ്പഞ്ചാരം ചോല്ലപ്പട്ടുകെരുതു. കൊടുവേദി

வேர், மஞ்சள், யவக்ஷாரம், குமரிவேர், ஏருக்குவோ, ஜமத்தை வேர், இவைகளைக்கஷாயம் செய்து அந்தக்கஷாயத்தால் ரஸத்தை மூன்றுமணி அரைக்கவேண்டும். பிறகு ரஸத்தைத் தனிப்படுத்தி மூன்போல கஷாயத்தால் அரைக்கவேண்டும். இவ்விதம் ஏழுடையை அரைக்க மூர்ச்சனமாம். (3) உத்தாபனம் என்ற ஸ்ம்காரம் சொல்லப்படுகிறது—மூர்ச்சனம் செய்தறிறகு ரசத்தை எலுமிச் சம்பழ ரசத்தால் அரைத்து வெப்பிலில் காயவைத்து ஓர் மண்சட்டியில் போட்டு மேல் மண்சட்டியைக் கவித்து மூடி வழிக்குச் சிலைமண்செய்து காயவைத்து ஆடுப்பேற்றி 12 மணி எரிக்க ரசம் பதங்கிக்கும். இது உத்தாபனமாகும். (4) இனி ஸ்வேதனம் சொல்லப்படுகிறது—ஒர் வெளுப்புத்துணியை நான்காக மடித்து அதில் ரஸத்தைவிட்டு மூடிந்து மண்சட்டியில் உள்ளிப்பூண்டு ரசம் விட்டு அதில் சீடி ரசமுடிப்பை தோலா யந்திரமாகக்கட்டி ஒரு நாள் எரிக்கவுர். இது ஸ்வேதனமெனப்படும், தவிர திரிகடு, திரிபுலை, கொடுவேவிவேர், குமரிவேர், இவை கணிப் பொடிசெய்து போட்ட அரிசிகளைந்த நீரில் சீடி ரஸத்தை மூன்போல தோலா யந்திரமாக ஒருநாள் எரிக்க ரசத்திலுள்ள சர்வதோஷங்களும்போம் ஸம்ஸ்காரம் செய்யும்பொழுது ஒரு பலத்திற்குக் குறைந்தும் நூறு பலத்திற்கு அதிகமாகவும் ரசத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. நல்நாள் பார்த்து ரசசோதனம் ஆரம்பிக்கவேண்டும். தனித்த மங்களமான வீட்டில் முதலில் பைரவழுஜை செய்து பிறகு சோதனம் செய்யவேண்டும். குறிப்பு—ரசத்திற்கு எட்டு ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வடதேசத்திலும் கெண்தேசத்தில் சில இடங்களிலும் எட்டு ஸம்ஸ்காரங்கள் செய்யப்படுகின்றன, அதிலும் கஷ்டமிருப்பதை நினைத்து சுலபமான நான்கு ஸம்காரங்கள் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. இனி ரஸத்தின் குணங்கள் சொல்லப்படுகின்றன—சுத்திசெய்யாத ரஸம் குணத்தைக்கொடுக்காது. தவிர குஷ்டம், அக்னிமந்தர், கிருமி, வாந்தி, அஹாசகம், ஜடத்தண்மை, எரிச்சல், மரணம், இவைகளையும் உண்டுபண் ஜூம். சுத்திசெய்த ரஸம் சகலரோகங்களையும் போக்குவர். இது யோக வாழீகுணமுள்ளது. அதாவது தன்குணத்தையும் கொடுத்துக் கொண்டே தன்னுடன் சேர்ந்த மருந்துகளின் குணத்தை விரிவு

படித்தும் குணமுள்ளவள்ளு யோகவாஹி எனப்படும். ஷட்குண கந்தகஜாரணம் செய்துவிட்டால் அந்த ரஸம் சகல ரோகங்களையும் பேரக்கும். தாதுக்களையும் விழுங்கும். ஷட்குண கந்தகஜாரணம் என்பது ரஸத்திற்கு மிகவும் வீரியத்தை யுண்டுபண் னும் ஓர் ஸம்ஸ்காரம், தென்னிந்தியாசில் அனேகமாக யாரும் செய்வதில்லையென்றே சொல்லலாம். அதாவது ரசத்திற்குச் சமயிடை கந்தகத்தைக் கொடுத்து ரசக்தில் அது மடியும்படி செய்யவேண்டும் இவ்விதம் ஆறுதடவை செய்தால் அது ஷட்குண கந்தகஜாரணம் ஆகும். ரசத்துடன் சமயிடை கந்தகத்தைச்சேர்த்துக் கல்வத்தில் திரவ மில்லாமல் அரைத்து ரஸம் தெரியாமல் போகும்படி அரைத்த கருப்புப்பெரடிக்கு “மூர்ச்சிதம்” எனப்பெயர், இதையே கஜ்ஜலீ என்றும் சொல்லுவார்கள், இந்தகஜ்ஜலீ சகல ரோகங்களையும் பேரக்கும். ரசத்தை அக்னிக்கு ஓடாமல் கட்டிவிட்டால் அதற்கு “பத்தம்” எனப்பெயர் பத்தரஸம் ஆகாசகமன் சக்தியையளிக்கும். ரஸபள்ளம் கிழட்டித்தனத்தைப் போக்கும். கண்பார்வை சீரிபுஷ்டி, சீரித்ரி, இவைகளையும் கொடுக்கும் மேலும்தாதுபுஷ்டி, பலம், புலிக்குநிகரான சக்தி, இவைகளைக் கொடுப்பதுடன் கல்ப முமாகும். வேறு நூல் கூறுவதாவது—மூர்ச்சித்த ரஸம் வியாதி யைப்போக்கும், பத்த ரஸம் ஆகாசகமன் சக்தியைக்கொடுக்கும், பஸ்மம் கில் சகல சமிருதத்களையும் கொடுக்கும். வேறு நூல் கூறுவதாவது—ரஸாட்தான் மூர்ச்சையை யடைந்து பிறருடைய வியாதிகளைப் போக்குகின்றது, ரஸம்தான் பந்தத்தை யடைந்து பிறருக்கு மோசஷ்டத்தைக் கொடுக்கின்றது, ரஸம்தான் சாம்பலாகி பிறரை ஆமரர்களாகச்செய்கின்றது, ஆகவே உண்மையில் ரசத்தை விட சருணுவான உலகத்தில் யாரும் கிடையாது. திரவி யம், ஒத்துழைப்பவர், நல்லபடிட்டு, ஹஸ்தலாகவம், முறைகளை அறிதல், விடாழியற்சி, அதே தோக்கம், ஆக இந்த குணமுள்ளவர்களுக்குத் தான் ரஸம் பலிக்கும். இவ்விதம் சுத்திகளையும் ஸம்ஸ்காரங்களையுட செய்ய சௌகரிபமில்லாவிட்டால் அப்பொழுது விங்கத்திலி ருந்து எடுத்த ரசத்தை (இதற்கு வாலை ரஸம் எனப்பெயர்) ஓர்துணி யில் முடிந்து ஓர் சட்டியில் உப்புத்தண்ணீர்விட்டு அதில் தோலா

## அன்னபானங்களின் உபயோகம்,

சென்ற 1943 @ டிஸ்ம்பர்மீ 20 ல் திருச்சி ஆயுர்வேத ஸபையில் ஸ்ரீ T. S. ஈசுவரம்யர் L. I. M., அவர்களால் செய்யப்பட்ட உபன்யாஸத்தின் சுருக்கம்.)

ஆரோக்ய நிலைமைக்கும் ரோக உத்பத்திக்கும் காரணம் நூல் களில் சொல்லப்பட்டிருக்கிறது. முதலாவதாக காலம் என்பது சீத, உஷ்ண, வர்ஷிலக்ஷணங்களைக்கொண்டு மூன்று விதாகப் பிரிக்கப்பட்டும், இரண்டாவது அர்த்தம் என்பது தீந்திரியங்களுக்கு விதியங்களாக இருக்கக்கூடிய சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்பவைகளும், மூன்றாவதாக, கர்ம என்பது சரீரம், வாக்கு, மனஸ் இவைகளுடைய சேஷ்டைகள் என்பவைகளுமாக மேற்கூறிய மூன்றிலுடையவும் சரியானபடி சேர்க்கை ஏற்பட்டால் (ஸ்யக் யோகம்) அது ஆரோக்ய நிலைமைக்குக்காரணம் என்றும், அதே மூன்றிலுடைய சேர்க்கை குறைந்த அளவில் ஏற்பட்டாலும், (வீனயோகம்) அதிகமான அளவில் ஏற்பட்டாலும் (அதிவோகம்) முறைதவறி சேர்க்கக்கூடிடாதபடி அன்யோன்ய விருத்தமாக சேர்க்கை ஏற்பட்டாலும் (மித்யாயோகம்) அவைகள் ரோகங்களுக்குக் காரணங்களாக ஆகின்றன எனத்தெரிகின்றது விகாரம் அல்லது ரோகம் என்பது தோஷதாது மலங்களின் வைஷம்ய நிலைமை அதாவது தங்களுடைய ஸ்வாஸ்திய நிலைமைக்குக் காரணமாயுள்ள அளவு களில் குறைவோ அல்லது அதிகமோ அன்னிலைமைதான் என்றும், அதே தாதுக்களின் ஸாம்யநிலைமை (சரியான அளவில் இருந்து கொண்டிருப்பது) பேசிருதி அல்லது ஆரோக்ய நிலைமை என்றும், அதையே ஸாகம் என்றும், துக்கம் என்று வ்யவஹரிக்கும் நிலைமை ரோகம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸாகத்துக்குக்காரணமாயிருப்பது ஸாகம், துக்கத்துக்குக் காரணமாயிருப்பது துக்கம் என்று லோகத்தில் வழங்குகிறோம். இங்கு என் இவ்விதம் சொல்ல வேண்டியிருக்கின்றது என்று கேட்கும்காலத்தில், நாம் தினம் சாப்பிடும் ஆஹாரம் பரிமைம் ஆகும் காலையில் நம் சரீரத்திலுள்ள திரிதோஷஸ்பத தாதுக்களும் தங்களுடைய சரியான அவஸ்த களிலிருந்து வேறுபட்டு ஆஹாரஜிரண நிமித்தம் சிறிது வைஷம்ய நிலையை அடைகிறது. அதை நாம் துக்கம் என்று கீழ்க்கண்ட என்றே சொல்லுவது வழக்கமில்லை. இங்கு சிறிதானில் ஏற்படும் நிலையை

வைஷம்யத்தை நாம் இல்லை என்றே மனதில்கொண்டு வழக்கத்தில் அது தாதுளாம்ய நிலைதான் என்றே வ்யவற்றுரிக்கிறோம். மேலே சூறப்பட்டிருக்கும் விஷயங்களிலிருந்து நாம் நம்முடைய தேவூத் தை ஆரோக்ய நிலைமையில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும், அதனால் ஸாதிக்கக்கூடியதுகளும், அப்பேர்ப்பட்ட ஆரோக்ய நிலைமை என்பது எது எதனுடைய சேர்க்கையினால் உண்டா கின்றது என்பதைப்பற்றியும் சருக்கமாகக் கூறினார். மேற்கூறிய வைஷயிகைகள் என்பது என்ன நிலைமை என்ற நாம் இனி விசாரிப்போம். இப்பூவுலகின்கண் பகவர்னால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தீர்வியமும் பஞ்சபூதங்களால் ஆனது, ரஸாதிகளில் திரவ்யத்தையே சிரோஷ்டமாகச்சொல்லியிருக்கிறது. ஏன் னில் ரஸம், வீர்யம், முதலானவை, திரவ்யத்தை ஆசரயித்திருக்கின்றன. உதாவது திரவ்யமின்றி ரஸவீர்யங்கள் தனியாக இருக்கமுடியாது. அதனால்தான் திரவ்யத்தில் ஒரே ஒரு ரஸமீயில்லாமல், பிரதான மாகயிருப்பது ஒரு ரஸமாயிருந்தாலும்: அத்தடன் கூட மற்ற ரஸங்களும் அத்திரவ்யத்தில் அனுராஸமாகின்றன. உதாரணமாக தீரா கைசி, கூத்ரம், தேண் முதலியவைகளில் பிரதான ரஸம் மதுரமாயிருந்தபோதிலும் மந்த ருசிகளும் கலந்திருக்கின்றன. மேற்கூறிய ரஸம் என்பது ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது ஸ்வாதி, அம்ல, வவாஜ, திக்த, ஊஷங்கங்கஷாய் என்று இந்திரியங்களுக்கு அறியக்கூடியவைகளாக இருப்பன ஐந்துநித விஷயங்கள் என்றாமுன் னம் சொல்லியிருப்பவைகளுள், ரஸம் என்பது ஒன்று அதை அறியக்கூடிய சக்திரஸனைக்திரியமாகய ஜித்ரவாபெற்றிருக்கிறது. அதே மாதிரி தலக் என்னுமிந்திரியம் ஸ்பர்சத்தையும், சகநாஸ் ரூபத்தை யுர், க்ராணேக்திரியம் கந்தக்கைதையும் விஷயங்களாகப் பெற்றிருக்கின்றன மேற்கூறப்பட்ட திரவ்யங்களுக்கேற்றவாறும் (அதாவது திரவ்யங்களில் அடங்கியிருக்கும் ரஸம், வீர்பம், முதலானவைகளுக்கேற்றவாறு) காலங்களுக்குத் தகுந்தவாறும், இந்திரிய விஷயங்களுக்கேற்றவாறும், காயம், வாக்கு, மனஸ் இவைகளுடைய சேஷ்டாடகளால் ஏற்படும் கர்மாவுக்கு ஏற்றவாறும். எவ்வளவிதம் உபதீஷமாகப்படுத்தவேண்டும், அதனால் வரும் நண்மைகள் என்னென்ன ஆற்றுறை தவற்றினாலும் விழும் தீமைகள் என்னென்ன என்பவைகளோப்

பற்றி விசாரிப்பதவசியமாகும். திரவியம் என்பது மூன்றுவிதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. சமனம், கோபனம், வஸ்தலுமிதம் என்றும் நிலிதம், வாதாதி தோழங்களை சமனப்படுத்துகின்றனவோ அவை சமனம் என்றும், அவைகளையே அதிகப்படுத்தும் குணமுள்ளவை கோபனம் என்றும் எந்தெந்த திரவ்யங்கள் கோஷாதிகளை ஸமான நிலையில் வைக்கக்காரணபூகங்களாக இருக்கின்றனவோ அவை ஸ்வஸ்தலுமிதம் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது; உதாரணமாக வாதம் அதிகமானால் கைதலமும், பித்தக்தக்கு சிருதமும், கபத தக்கு தேஜம் சமாமருந்துகளாக இருக்கின்றன. சீரத்திலுள்ள தோழங்களென்ன, சளாதி தாதுக்களென்ன, மலக்களை என்ன இவைகளுக்கு ஸமானமான குணங்களைப்பெற்ற திரவ்யாகிகளிலே அவைகளுக்கு விருத்தியும் அவைகளுக்கு மாற்றலான குணம் உள்ள திரவ்யங்களால் அவைகளுடைய கூத்துணமும் ஏற்படுகின்றன. அன்னவர்க்கம் பானவர்க்கம் முதலியவைகளை எவ்விதம் காலம் அர்த்தம், கர்ம முதலியவைகளுக்குத் தகுதியானபடி உபயோகப் படுக்கவேண்டும் என்பதை விசாரிப்போம். முதலி மதுர பகார்த்தங்களைச் சாப்பிட்டு, மத்தியில் புளிப்பு, உப்பு, - பதார்த்தங்களையும், பிறகு மற்றவைகளைப்படி சாப்பிடவேண்டும். தனிரமுக சில் பழங்களையும், மாதுளை முதலியவைகளுக்களையும் புத்திமான யிருப்பவன் சாப்பிடவேண்டு. பிறகு திரவுபதார்த்தங்களான பாயலான்ன வர்க்கங்களும் பிறகு பக்ஷணங்கள். மற்றவைக போஜ்யங்களும் சாப்பிடவேண்டுமென்றும், கடினமிருந்த பதார்த்தங்கள் சாப்பிடவேண்டும் எது முதலில் எது அடித்தபடி என்பதை மதபேதம் உண்டென்பதையும் முன்னேர் சொல்லிரிருக்கிறார்கள். மேற்கூறிப் புறையைப் பார்க்கும் காலக்கில், முதலில் சாப்பிடக் கூடிய பலவர்க்கங்கள் மதுராஸங்களாகக்கயால் வாதசமனம் செய்யும். பிறகு அம்லவர்க்கங்கள் ஜாடாக்னியை தீபணம் செய்து கொடுப்பதாகவும் இருக்கின்றது. ஸாகமரன் உயர் ஆஸ்னத்தில் நன்கு உட்கார்த்துகொண்டு ஸமீதஹத்துடன் அன்னத்திலே கவனம்செலுத்தி (ஷ்ட்விதமான அவசுணங்களின்றி) காலத்தில் ஏற்கனவே சாப்பிட ஆஹாரம் ஓர்ணமான பிறகு, ஸாத்யிய மானதும், சீக்கிரமலீர்ணிக்கக்கூடியதும், ஸ்திக்தமும் ராம்ப நாழிகை

யாகாமலும், மிகவும் சீக்கிரமாக இல்லாமலும், சிறிதனவு திரவமாக வேடும், சாப்பிட ஆசையுள்ளதான் நிலையில் அன்னம் சாப்பிட வேண்டும். காலத்தில் சாப்பிடப்பட்ட ஆஹாரம் சந்தோஷிப்பிக் கிண்றது. ஸாத்தியமான அன்னம் சரீரத்துக்கு ஒருவித கஷ்டத் தையும் கொடுப்பதில்லை. லகுவான ஆஹாரம் சீக்கிரமாகவே பாகத் தை அடைகிறது, ஸங்கித்தமான ஆஹாரம் பலத்தையும், உஷ்ணமானது அக்னிதீபனத்தையும் கொடுக்கின்றது. அதிக சீக்கிரமில்லாமலும், அதிக நாழிகை யில்லாமலும், சாப்பிடும் நேரம் சரியான அளவில் இருந்தால், ஏக்காலத்தில் அந்த அன்னம் பக்குவும் அடைகிறது என்பதாகவும், ஒருவித வைஷ்ம்யமும் செய்வதில்லை என்பது திரவமானதாகச் சாப்பிடுவதின் உபயோகம் என்றும், அளவோடு சாப்பிடப்படுவது சுகமாகவே ஜீர்ணமடைகிறது என்றும் அதன் நிமித்தம் தாதுஸாம்யம் அல்லது ஆரோக்கிய நிலைமை ஏற்படுகின்றது. பகல் அதிகமாகவும், இரவு குறைவாகவும் இருக்கின்றது. அதாவது கீஷ்மருதுவில் அக்காலத்துக்குத்தகுஞ்சு தமாதி ரீதிரவமாகவும், ஸங்கித்தமாகவும், மதுரமாதவும் இருக்கும்படியான ஆஹாரங்களையும், பகல் குறைவாகவும், இரவு அதிகமாகவும் இருக்கின்ற. (ஹெமந்தம், சிசிரம இவைகளில் அதிகாலை பிலேயே சாப்பிடும்படிக்குர், இரஷம், பகலும் ஸமமாக இருக்கின்றன சுரத், வல்தங்களில் மத்தியானத்தில் போஜனம் வைத்துக் கொள்ளும்படியும் சொல்லியிருக்கிறது. இது ஒருவேளை தினம் சாப்பிடுவர்களுக்கு ஏற்பட்ட விதி. இரண்டுவேளை சாப்பிடுவர்கள் மேற்சொன்ன ஆஹாரத்தில் அரையோ அல்லது முக்கால் பாகமோ காலையிலும் பாக்கியை பகல்முடிந்து நாழிகைக்குப் பிறகும் சாப்பிடுவேண்டும் என்றும் சிலரும், மற்றவர்கள் ஆஹாரத்தைச் சரிபாதியாகக்கொண்டு இரண்டுவேளையாகச் சாப்பிடவேண்டும் என்று அசிப்பிராயப்படுவதுபோல் தெரிகிறது. வர்ஷம் குகீஷ்மருதுவில் தன் நிலையில் விருத்தியும், வர்ஷநிலத்தன்றதானத்தைவிட்டு பரஸ்தானத்துக்குப் பரவுவதால் அதற்குக் கோபம் என்றுர், சாத்துநுவில் அதற்குத்தன் நிலைமைக்கு வருவதில் இபற்றக, அந்தமாதிரி பித்தகோஷத்துக்கு சயம், பிரகோபம், பிரசமம் என்பனமுறைபேவர்ஷம், சாத், ஹெமந்தம் முதலிய ரதுக்

களிலும் கபதோஷ்துக்கு சயம், சிரகோபம், பிரசமம், என்பன முறையே சிசரம், வஸந்தம், கிரீஷ்மம் என்ற ருதுக்களிலும் ஏற்படுகின்றன. ஆனால் அவைகள் அதனுடைய இயற்கை நிலைகளே சீதகாலத்தில் கபம் அதிகரிப்பதால் சரீரத்துத்து பலம் அதிகமாய் இருப்பதாகவும், வர்ஷாகாலம், கிரீஷ்மகாலம் இவைகளில் வாதபித்தங்கள் அதிகமாவதால் பலம் அல்பமாகவும், வஸந்தம், சரத்துறுதக் களில் பலம் மத்தியமாகவும் இருக்கிறது. அதுவுமன்னியில் சீதகாலம், வஸந்தகாலம் என்பன விஸர்க்ககாலம் என்றும், கிரீஷ்லமம் வர்ஷம், சரத் என்பதைகள் ஆதானகாலம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. ஆதானகாலத்தில் பலத்தை ஆதித்தியன் அபஹுரித்துக் கொள்ளுகிறீருன் என னி ஸ் ருதுக்களின் ஸ்வப்பாவமே மிகவும் தீஷ்ணம், உஷ்ணம், ஈக்ஷம் முதலான குணங்களை உடையது, அதனால் ஆதித்தபனும் வாயுதோஷமும்புனியில் ஸௌம்யமான குணங்களைக் குறைத்துவிடுகின்றது என உறியவேண்டியிருக்கிறது. அம்முன்று ருதுக்களிலும் முறையே திக்தம், கஷாயம், கார்ப்பு ரஸங்கள் பலம் கொண்டிருக்கின்றன. அதித்தபடியாக இவைகளை சிவர்த்திசெய்துகொள்ள கிரீஷ்ம ருதுவில் சூரியனுடைய ரச்மிகள் மிகவும் தீஷ்ணமாக இருப்பதினும் வாயு தன்னுடைய ஸ்தானத்தைவிட்டுப் போவதினும் வாத ஹரமான ஆஹாரங்களைச் சாப்பிடவேண்டும். மதுரமான ஆஹாரமும், லகுவாகவும், ஸ்திக்தமாகவும், திரவமாகவும் உள்ளைகளைக் காப்பிடவேண்டும். பொரிமாவை சீதஜலத்தில் கர்த்துச்சர்க்கரை யுடன் சாப்பிடவேண்டும் மத்யம், வயாபாமம். கார்ப்பு, புளிப்பு முதலியவைகளைச் சேவிக்கக்கூடாது. சாலியன்னமும் மாம்ஸ ஸ மும் சாப்பிடவேண்டும். ததிலும் ஸாகமாக ழீர்ணம் ஆகும்படி இருக்கவேண்டும். கற்கண்டு, மது முதலியவைகளால் ன ராககாண்டவங்கள். பானகவைக்கள் புதிதாக மண்பாத்திரத்தில்வைக்க வேண்டும், மாவிலை பணதூலி, இவைகளில் செய்யப்பட்ட புளி ப்புடன் கூடிய பானகங்கள். பால் சர்க்கறையுடனும் சேர்த்தும், பச்சிய வகைகளையும் இர ஸி ஸ் சாப்பிடவேண்டும். கந்தபுஷ்பாதி களையும் இந்த கிரீஷ்மருதுவில் ஸேவிக்கலாம். வர்ஷருதுவில் ச ன் ற கிரீஷ்மத்தில் மலினமஷடந்த தாதுக்கருடன் கூழியிருந்தாலும் அக்

னியானது மந்தமில்லாமல் இருந்தாலும் கூட இந்த ருதுவில் மந்தத் தை அடைகிறது. ஏனெனில் இந்த ருதுவில் எல்லா தோஷங்களுடைய விருத்தி ஏற்படுகிறது. வெய்யில் இத்தனைகாலம் அடித்து விட்டிடுடனே மழை பெய்வதனால் குளிர்ச்சி ஏற்பட்டு அக்குளிர்ச்சி யின் நிமித்தம் வாயு உள்ளுக்குள்ளே தூவிக்கின்றது, தவிர, மழை மூழியில் பெய்வதனால் அம்லபாகம் ஏற்பட்டு கூடவே பித்தத்திலுடைய தோஷம் ஏற்படுகிறது, காலஸ்வப்பாவத்தினால் மலினமாக யிருக்கும் ஜலத்தினாலும் ஹாகா, கீடம் முதலிய ஜக்துக்கள் மலர், முக்திரம் இத்பாதிகளின் கெடுதல்கள் இவைகளுடைய அதிகத்தினால் அக்னிமந்தத்தை அடைந்து தன்னிமித்தம் கபதோஷம் ஏற்படுகிறது. இந்த நிலைமை ஸவஸ்தானத்தில் ஏன் அறிப வேண்டும். திரிதோஷ சமனிகளாக இருக்கக்கூடிய ஆஹாராதி களை வேலிக்கவேண்டும். அக்னியிருத்தியைக் கொடுக்கக்கூடிய ஆஹாராதிகளையும் வேலிக்கவேண்டும். அக்னி அணைந்தால் இறக்கிறன். அக்னி சரிபாக விருந்தால் சிரமாக ஜிவிக்கிறான் வியாதியன்னியில், அது விக்ருதமான நிலைமை அடைந்தால் ரோகம் அடைகிறன், அதனால் அக்னிதான் மூலகாரணம், அதை எப்பொழுதும் பரிபாலித்துவர யதனம் செய்துகொண்டிருக்கவேண்டும். இந்த ருதுவில் நாள்பட்ட தான்யங்களால் செய்யப்பட்ட ரஸங்கள், ஜாங்கலமாமல்கள், ஸ்ரீகம், சுக்கு இவைகளுடன் முக்கம். தாடிமம் முதலியவைகளால் பண்ணின கஞ்சிவகை, மது, திராகைத் தீவைகளால் ஆகிய பானங்கள், (புராணம்) மல்து, ஸளவர்ச்சலலணத்தடஞும் பஞ்சகோலம் சூரணத்துடனும், உஷ்ணஜலமும் சாப்பிடவேண்டும். வர்ஷம் அதிகமாய் வாதம் அதிகமான தினத்தில் அமலம், வறணம், ஸ்ரேகம் சேர்ந்த ஆஹாரம், மது இவை நன்றாகச் சாப்பிடவேண்டும். ஏனெனில் தேஹுத்தில் இருக்கும் தாதுக்கள் கிடைத்தத்தை அடைகின்றன. அதை ரகவிப்பதற்கு மது உபயோகமாகின்றது எனசொல்லப்பட்டிருக்கிறது. பகலில் தித்திரை, வெய்யிலில் போதல் இவைகள் கூடாது. சரத்ருதுவில் சிதத்தை அடைத்த அங்கங்களில் வெய்யில் திடைரென்றுபடுவதால் உஷ்ணம் அதிகப்பட்டு பித்ததோஷம் இந்த ருதுவில் அதிகமாகிறது, அதற்காகவே தீநை ஸவஸ்த நிலைமைக்குக்கொண்டுவர கெப் சாப்பிட

வேண்டும், சிறகு விரேசனமும் ரக்தமீராட்டும் பொலைவேண்டும். நன்கு பசியெடுத்தவன் கசப்பு, திதிப்பு, கஷாயம் முதலிய ரஸங்களுள் பதார்த்தங்களான பேய்ப்புடல், நெல்லிக்காய், கற்கண்டு முத்கம், முதலியவைகளை உபயோகிக்கவும், ஜாங்கலமாம்ளமும் உபயோகிக்கவும், சால்யன்னத்தைச் சாப்பிடவேண்டும்.

கூத்ரம், ததி, காற்று முதலியவைகளைத் தவிர்க்கவேண்டும். இக் காலத்தில் ஆகாசம் சுத்தமாக இருப்பதால் காலத்தினால் பக்குவமானதும். தோழரவுமிதமானதும், அகஸ்த்ய உதயத்தால் நிலைதி மாக்கப்பட்டதமாக இருக்கும், ஜலத்தின் நிலைமை, அதற்கு ஹம் ஸோதகம் என்றும் பெயர், அது அமிருதக்துக்கு சமானம் எனப் படுகிறது. ஹமங்கதருதலில் வாதத்தின் தூஷணம் ஏற்படுகிறது. ஏனெனில் குளிர் அதிகமாக ஏற்படுகின்றது, குளிர் அதிகமாக ஆக வாதம் அதிகரிக்கிறது, ஆகைபால் வாதஹரமான ஆஹாராதிகளை ஸேவிக்கவேண்டும். இன்னம் தைலம், வளை, இந்தாவிக்குதிகள் உஷ்ணேநுதகம் இவைகள் ஆயுஸை விருத்திசெய்கின்றன. அப்யங்கங்களும், பூச்சுக்களும், தலையில் தைலம் வைத்துக் கொண்டும் ஸ்வேதசிக்தை செய்துகொண்டும் இருக்கவேண்டும். சிசிருதுவில் சீதாமானதும், வாதலமானதும், கடு, திக்தம், கஷாயம் உள்ள ஆஹாரங்களையும், வர்ஜிக்கவேண்டும், மற்ற வகள் ஹெலிங்கதருது சர்யைமாதிரிதான். வலந்தருதுவில் கபடோஷத்தின் பிரகோப நிலைமை ஏற்படுகின்றது. ஏனெனில் சூரியனுடைய ரச்மியால் கபம் உருக்கப்படுகின்றது, ஆகையால் சரீரத்தில் அஞ்சியை பாதிக்கின்றது. அதற்கு வமனம் முதலிழப்பதைக் கொடுக்கவேண்டும், குருவாயுள்ளதும் அமலம், ஸ்நிக்தப், மதரம் இவைகளுள்ள ஆஹாரத்தை வர்ஜிக்கவேண்டும். வ்யாயாமம், உத்வர்த்தனம், தூமபானம், அஞ்சனம் முதலிழப்பவைகளை ஸேவிக்கவேண்டும், உஷ்ண ஜலத்தால் செளாசவிதிகள் செய்யவும், சந்தனம் பூசியவைகோதுமை அன்னங்கள் சாப்பிடலாம், ஆகையால் மேற்கூறிய படி காலத்துக்குத் தகுந்தபடியும், இந்திரிய விஷயங்களையும் கர்மாக்களையும் சரியானபடி அனுசரிக்கவேண்டிய முறை சுருக்கமாகக் கூறப்பட்டது. எப்பொழுதும் ஏதைச்சாப்பிட்டாலும் அது குருபதார்த்தமோ, லகுபதார்த்தமோ அவைகளை அதன் அளவுப்படி

வே சாப்பிடவேண்டும். அரை திருப்தி ஏற்படுகையிலேயே காவான் பதார்த்தங்களையும், மிகவும் திருப்தி ஏற்படாதபடி பதார்த்தங்களையும் சர்ப் படிவதுதான் மாத்திரையின் அளவு எ அளவு சுகமாக ஜீர்ணிக்கங்களுக்கிண்றதோ அததான் மாத்திரை என்று குறைத்தச்சாப்பிடுவது நிஷேதிக்கப்படுகின்றது, ஏனென்றாலும் அதோடு ஒன்றேயோகம் நீத்துறத்தின் பலம் உபசயம், ஒடு முதலியகைகளைக் குறைக்கிறது, ஆதலின் வாதபோகக்களுக்கு இடம் கொடுக்கின்றது. அதியோகத்திலோ எல்லா தோழங்களையும், உடனே பிரகோபிக்கும்படி செய்கின்றது, மேற்கூறியங்களினால் அவைகள், விஷாகிகா, முதலான வியாதிகள் ஏற்பட்டு தேவூத்ததப் பிடிக்கின்றனயவும், கோதுமை இவைகள் குறைக்க சுத்தமான குளிர்ந்த தீர்த்தர் நல்ல அனுபானமாகும் சாகம் முத்து இவைகளாலேன் பதார்த்தங்களுக்கு மன்று என்று சொல்லப்படுத்தப்படும் போல் தனியாக நிற்கும் நீர், மோர், காடி இவைகள், அனுப்புமாகும் இனித்திருப்பவர்களுக்கு ஸாரை என்ற மத்யம் புஷ்டியும் ஸ்தாலமாயிருப்பவர்களுக்கு தேனில் கலந்த நீரும், சோவதிருப்பவர்களுக்கு மாப்ஸரஸமும் அல்பாக்னியுள்ளவர்களுக்குமாதும். அனுபானமாம், வியாதி, ஒளாத்தம், நடத்தல், கேசத் ஸ்தீரோகம், பட்டினியிருத்தல், வெய்யிலில் வேலைசெய்தல் இவைகளில் அதியோகத்தினால் கஷ்ணித்திருப்பவர்களுக்கும், னிருத்து களுக்கும், பாலர்களுக்கும் பால் ஆரிதமாக விருதமாகும்,

இவ்விதமாக காலத்தில் போஜனம் செய்துகொண்டும், மறவைகளை சரியான நிலைபையில் இருத்திக்கொண்டும் இருப்ப ஆரோக்ய நிலைமையைக் கொடுக்கின்றது.

